

உடனடி வெளியீட்டுக்காக

டவுண்டவுன் - இல் ரோஜர்ஸ் \$100 மில்லியன் முதலீடு செய்து தனது இடத்தை டவுண்டவுனுக்கு இடம் மாற்றிக்கொள்வதற்கான முன்மொழிவுக்கு ப்ராம்ப்ட்டன் நகரம் ஆதரவளிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜனவரி 27, 2022) – ப்ராம்ப்ட்டன் நகர சபையானது தனது நேற்றைய சபைக் கூடத்தில் ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது இடத்தை டவுண்டவுனுக்கு மாற்றிக்கொள்வதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியது.

முன்மொழியப்பட்ட புதிய மேம்படுத்தலின் மூலம், 3,000 ஊழியர்கள் டவுண்டவுனில் 200,000 சதுர அடி கொண்ட இடத்திற்கு இடம் பெயர்வார்கள். புதிய வளாகமானது பல அலுவலகங்களின் கலவையாகவும் மற்றும் சில்லறை வர்த்தக இடங்களையும் கொண்டிருக்கும்; கூடுதல் அலுவலகங்கள் படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களில் சேர்க்கப்படும்.

இந்த யுக்திரீதியான புதிய இடமாற்றம் மற்றும் முதலீடு ஆகியவை ஒரு துடிப்பான போக்குவரத்து சார்ந்த சமூகத்தை தூண்டிவிக்கும், மற்றும் கனடாவின் புதுமை படைக்கும் காரிடார் மையத்தில் புதிய ரோஜர்ஸ் ப்ராம்ப்ட்டன் (Rogers Brampton) அலுவலகம் அமைய உதவும்; இது ரோஜர்ஸ் (Rogers) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரின் திறமைக்கான அணுகலை விரிவாக்கம் செய்கிறது. கூடுதலாக, சைபர் செக்யூரிட்டி பிரிவை ரோஜர்ஸ் ப்ராம்ப்ட்டன் வளாகத்தில் இருந்து புதுமை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்வது, சைபர் செக்யூரிட்டியில் ஒரு தேசிய முன்னணியாளராக நகரத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

அறிஞர் கூற்றுக்கள்

"ரோஜர்ஸ், தான் இருக்கும் இடத்தை ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு மாற்றிக்கொள்வதற்கான இந்த முன்மொழிவை வரவேற்பதில் நான் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறேன்; தற்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பரவசமான மாற்றம், மற்றும் நகரம் செய்த சமீபத்திய முதலீடுகள் மீது இது கட்டமைக்கிறது. எங்கள் வணிகங்களுக்கு ப்ராம்ப்ட்டன் ஒரு வரவேற்பு இல்லமாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; இந்த புதிய வளர்ச்சியை ஆதரிக்க எங்கள் கவுன்சில் மற்றும் பணியாளர்கள் எங்கள் கூட்டாளர்கள் அனைவருடனும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் ஒரு புதிய ரோஜர்ஸ் தளம் அமைவது கனடாவின் புதுமை படைக்கும் காரிடார் மற்றும் சைபர் செக்யூரிட்டி வகையில் ஒரு தேசிய முன்னணியாளர் என ஆவதில் எங்கள் நிலையை மேலும் வலுப்படுத்தும். மேலும் உற்சாகமான, எடுத்துவைக்கும் அடுத்த அடிகளை எதிர்பார்க்கிறேன்!"

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“டவுண்டவுன் ப்ராம்பட்டனை உருமாற்றம் செய்வதற்கான தனது முயற்சிகளில் நகர நிர்வாகம் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வருகிறது, மக்களைக் கவர்ந்து இழுப்பது, ஆரம்ப கட்டம் தாண்டிய அடுத்த நிலைப் பயன்பாடுகள் மற்றும் புதுமை படைத்தல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. புதிய ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அலுவலக மேம்பாடு மற்றும் 3,000 ஊழியர்களின் பணி இடமாற்றம் மூலம், நகரின் நீண்டகால புத்துணர்வாக்கம் மற்றும் பொருளாதார வெற்றிக்கு இந்த வளாகம் உதவும். பரவசமுட்டும் இந்தத் திட்டத்திற்காக தொடர்ந்து திட்டமிடுவதையும் மற்றும் எங்கள் குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுக்கு நகரின் மையம் மேம்படுத்தப்படுவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- பால் விசெண்ட், கவுன்சிலர், வார்டுகள் 1&5; தலைவர், பொதுப்பணி மற்றும் பொறியியல்துறை, ப்ராம்பட்டன் நகரம்

“ரோஜர்ஸின் இந்த முன்மொழியப்பட்ட இடமாற்றமானது, எங்கள் டவுண்டவுன் நகரத்தில் நடைபெற்று வரும் உருமாற்ற வேலைகள் மற்றும் யுக்திரீதியான முதலீடுகளுக்கு ஒரு சான்றாகும். இந்த புதிய கலப்பு-பயன்பாட்டு மேம்பாட்டை ஆதரிப்பதன் மூலம், எங்கள் குடியிருப்புவாசிகளுக்கும் வணிக சமூகத்திற்கும் மிகப்பெரிய, நீண்ட கால வாய்ப்புகளை உருவாக்குகிறோம். இந்த வளர்ச்சியை ஆதரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இது எங்கள் நகரத்திற்கு ஒரு துடிப்பான மற்றும் நெகிழ்ச்சியான டவுண்டவுன் -ஐ உருவாக்க உதவும்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைவர், பொருளாதார முன்னேற்றம், ப்ராம்பட்டன் நகரம்

“யுக்திரீதியான முதலீடுகள் மற்றும் திட்டமிடல் மூலம், புத்திசாலித்தனமான, நிலையான மற்றும் வெற்றிகரமான வளர்ச்சியை உந்தச்செய்வதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை எங்கள் கூட்டாளர்களுக்கும் எங்கள் வணிக சமூகத்திற்கும் சமிக்ஞை செய்கிறோம். இதனை ரோஜர்ஸ் அங்கீகரித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மற்றும் எங்கள் நகரத்தில் நடைபெற்று வரும் உருமாற்றப் பணியில் சேரவும் விரும்புகிறோம். இந்த புதிய வளர்ச்சியின் மூலம், நாங்கள் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம், நமது பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு தருவோம், ப்ராம்பட்டன் குடியிருப்புவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே

செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சர ஊடகம்

multiculturalmedia@brampton.ca